

## வரையறுக்கப்பட்ட எல்.ஆர்.ஷீ சேவைகள் (தனியார்) கம்பனி - 2020

### 1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வரையறுக்கப்பட்ட எல்.ஆர்.ஷீ சேவைகள் (தனியார்) கம்பனியின் (“கம்பனி”) 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாரான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசுக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தனைத் தவிர்த்து, கம்பனியின் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாரான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றவினையும் காசுப்பாய்ச்சலினையும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிரயாயமாகும்.

### 1.2 முனைப்பழியுள்ள அபிப்பிரயாயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிரயாயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்.எஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிரயாயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நம்புகின்றேன்.

### 1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் ஆளுகைக்குட்பட்ட தரப்பினரின் பொறுப்பு

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்க கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர

தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குப்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலாந்தியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டுள்ளவா என்பதற்கான நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றால். மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்ககூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளநார் தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக தாக்கத்தை செலுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்த்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுகளின் ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீடின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலமும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டினைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான தெளிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.

- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக் கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவு நிச்சயமற்ற தன்மை உள்ளதா என்பது தொடர்பாக பெறப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளின் அடிப்படையில் கணக்கீடு தொடர்பான நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் தன்மை தொடர்பான அடிப்படையைப் பயன்படுத்தவதன் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. போதியளவு நிச்சியமற்ற நிலைமைகள் உள்ளதாக நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதுக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பர்ட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்களை முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கப்பூர்வமாக செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய போதுமான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும்,
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கப்பூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தவா என்பதும்.

## 1.5 நிதிக்கூற்றுக்கள்

1.5.1 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான நிதி அறிக்கையிடலுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்கள்

### குறித்த நியமம் தொடர்பாக இணங்காமை

### முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

### பரிந்துரை

இருப்பு கணக்கு வைத்தலுக்கான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான நிதி அறிக்கையிடல் நியமத்தின் 13.4 பிரிவின் பிரகாரம் இருப்பு கிரயம் அல்லது தேறிய தீர்வை பெறுமதில் குறைந்த கிரயத்திற்கு கணக்கிடப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டு இறுதியில் கம்பனிக்கு சொந்தமாக காணப்பட்ட ரூபா 21.62 மில்லியன் ஆன பாதுகாப்பு உபகரண இருப்பு மதிப்பிடும் போது தேறிய தீர்வை பொறுமதி கருத்திற் கொள்ளப்படாது கிரயத்திற்கு கணிக்கப்பட்டிருந்தது.

இறுதி பெறுமதியானது பிரதானமாக காதிதப் பொருட்கள், உத்தியோகப்பூர்வ உடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டிருக்கும். இங்கு காதித பொருட்கள், உத்தியோகப்பூர்வ உடை வியாபார இருப்புக்கள் (Trading Stock) அல்லாமையினால் அதற்காக தேறிய தீர்வை பெறுமதி கருத்திற் கொள்ளப்பட இயலாத்தாயினும் பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பு தொடர்பாக தேறிய தீர்வை பெறுமதி கருத்திற் கொள்ளப்பட்டு நிதிக் கூற்றுக்களில் குறித்த சீராக்கல்கள் மேற்கொள்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

## 1.5.2 கணக்கீட்டு கொள்கைகள்

### கணக்காய்வு அவதானிப்பு

- (அ) கம்பனியின் அடைமானக் கடன் ஒதுக்க கொள்கையின் பிரகாரம் 1-2 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 50 சதவீதமும், 2-3 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 75 சதவீதமும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கடன் பட்டோருக்காக 100 சதவீதமுமாக ஒதுக்கம் செய்யப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் மீளாய்வாண்டு இறுதியில் ரூபா 63.56 மில்லியனான ஒதுக்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அப் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அடைமான கடன் ஒதுக்க ஏற்பாட்டிற்கு தொடர்பான கொள்கைகள் அடையாளப்படுத்தும் முறைமை கணக்காய்வின் போது பிரச்சினையாகக் காணப்பட்டது.

### முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

### பரிந்துரை

முன்னாள் நிர்வாக அதிகாரியினால் 2017.07.20 ஆம் திகதி நடத்தப்பட்ட பணிப்பாளர் கூட்டத்தின் போது இந்த அடைமான கடன் ஒதுக்க கணக்கீட்டு கொள்கை அங்கீகரிக்கப்பட்டிருந்தது. காலம் கடத்தலுடன் கடன் தொகை அறவிடல் இயலுமை (திறன்) குறைவதனால், அதை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்கீட்டு கொள்கை தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அங்கீகரிக்கப்பட்ட கணக்கீட்டு கொள்கையின் பிரகாரம் அடைமான கடன் ஒதுக்கம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

(ஆ)	கம்பனியின் அடையாளப்படுத்தும் பிரகாரம் கொள்கையின் வருமானம் மற்றும் அதற்குரிய நம்பகத்தன்மையுடைய அளவிடப்படக் கூடிய பொருளாதார நலன் மீது அடிப்படையான கிரயம், வருமானமாக அடையாளப்படுத்தப்படுவதாக கூறப்பட்டிருப்பினும் அவ்வாறு உறுதி செய்யப்பட்ட நம்பகத்தன்மையுடைய அளவிடப்படக் கூடிய சான்று அடிப்படையில் இன்வோயிஸ் தயாரிக்காமை தொடர்பில் சேவை வாடிக்கையாளர் நிறுவனம் கொடுப்பனவு செய்வதற்கு மறுத்தினால் இன்வோயிஸ் செய்யப்பட்ட ரூபா 40.31 மில்லியனான வருமானம் இழக்கப்பட்டிருந்தது. மேலும், அவ்வாறு அந்த ரூபா 40.31 மில்லியன் ஆன தொகை வருமானத்திலிருந்து குறைக்கப்படாது கிரயத்திற்கு செலவு வைத்ததன் காரணத்தினால் கிரயம் மிகை கணக்கிடப்பட்டிருந்தது.	குறித்த இடங்களில் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் உறுதி செய்த மாதாந்தம் கொடுக்கப்படுகின்ற சேவை சமூர்ச்சி அறிக்கை விலைப்பட்டியல்கள் தயாரிப்படும். அவ் விலைப்பட்டியல்கள் சேவை நிலையங்களுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தொடர்புடைய பயனர் நிறுவனத்தின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்ற தகவல்கள் அடிப்படையில், பணிக்கப்படாத பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக மற்றும் 24 மணித்தியாலங்கள் மிகைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் பணித்தலுக்காக விலைப்பட்டியல்களில் ஒரு பொறுமதியொன்று தள்ளுபடி செய்யப்படும். இக் காரணங்களினால் ரூபா 123.49 மில்லியன் பெறுமதி விலைப்பட்டியல்களில் குறைப்பதற்கு 2019 பயனர் கம்பனி நடவடிக்கை எடுத்துள்ளது.	வழங்கும் கம்பனியின் கணக்கீட்டு கொள்கையொன்று அடையாளப்படுத்தல் வேண்டும்.
(இ)	வெளி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சேவை வழங்குவதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட செலுத்தப்படாத சம்பளம் தொடர்பாக குறித்த கணக்கு கொள்கையொன்று பின்பற்றப்பட்டிருக்கவில்லை.	செலுத்தப்படாத தொடர்பான அவதானிப்பு ஏற்றுக்கொள்ளப்படுகின்றதுடன் அதற்காக குறித்த கணக்கு கொள்கையொன்று அடையாளப்படுத்தப்பட்டு 2021 நிதி அறிக்கைகள் தயாரக்கும் போது அது கருத்திற் கொள்ளப்படும்.	சம்பளம் குறித்த கணக்கு கொள்கையொன்று அடையாளப்படுத்தல் வேண்டும்.

### 1.5.3 கணக்கீட்டு குறைப்பாடுகள்

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ)	மீளாய்வாண்டில் செய்யப்பட்டிருந்த ரூபா 744,290 பெறுமதியான 89.91 கடல் மணல் கியூப் கடந்த ஆண்டின் செலவொன்றாக கருதப்பட்டு கணக்கிடப்பட்டிருந்தமை திருத்துவதற்காக நடவடிக்கை காரணத்தினால்	இந்த அவதானிப்பு கொள்ளப்படுகின்றதுடன் SLLRDC இனால் வழங்கப்பட்ட Invoice No. 449771, 2019 திசைம்பர் 28 ஆம் திகதியே கருத்திற் கொள்ளப்பட்டு கணக்கிடப்பட்டிருந்தமையினால், 2019 ஆம் ஆண்டில் மணல் விற்றல் கிரயம் மிகையாக	ஆண்டிற்குரிய செலவு ஆண்டிற்கு தொடர்புடையதாக கணக்கிடப்படல் வேண்டும்.

	விற்பனை கிரயம் அப் பெறுமதியினால் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தது.	மதிப்பிடப்பட்டிருந்ததுடன், அடையாளப்படுத்தல் மீளாய்வாண்டில் மதிப்பீடொன்றாக குறிப்பிடப்பட்டிருந்தது.	அவ் குறை
(ஆ)	மீளாய்வாண்டு இறுதி வரையிலும் 1-12 மாதங்கள் இடைப்பட்ட கால வீச்சினை மிகைத்து கடமைக்கு சமூகமளிக்காத 569 பாதுகாப்பு உத்தியோகத்தற்கஞக்காக தேவையான நடவடிக்கை எடுக்காது பணிக்கொடைக்காக ரூபா 1.27 மில்லியன் ஒதுக்கம் மேற்கொண்டமையினால் மீளாய்வாண்டின் இலாபம் அப் பெறுமானத்தினால் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தது.	உத்தியோகத்தரொருவர் கடமைக்கு சமூகமளிப்பதனை தவறுகின்றமை கடமையிலிருந்து விலகுவதாக கருதப்பட முடியாததுடன், கடமையிலிருந்து விலகுகின்றமை குறித்த வண்ணம் தொடர்புடைய ஆவணங்களின் ஊடாக உறுதிசெய்யப்பட்டதன் பின்னர் மட்டுமே, அவருக்கு பணிக்கொடை ஒதுக்கத்திற்கான பதிவேட்டிலிருந்து தொடர்புடைய உத்தியோகத்தற்கள் விலக்கப்படுவதற்கான திறன் காணப்படுகின்றது.	கடமையை விட்டுச்செல்லல் குறித்த வண்ணம் அடையாளப்படுத்தப் படுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(இ)	கம்பனியினால் வற் வரி செலுத்தப்பட வேண்டிய திகதிகளில் செலுத்தாமையினால் தண்டனை பணமாக 2020 திசெம்பர் 31 இல் ரூபா 97.80 மில்லியன் செலுத்த வேண்டியமை அவதானிக்கப்பட்டிருப்பினும் கம்பனியினால் நிதிக் கூற்றுக்களில் இது தொடர்பான ஒதுக்கம் செய்யப்பட்டிராமையின் காரணத்தினால் மீளாய்வாண்டின் தேறிய இலாபம் அப் பெறுமானத்தினால் அதிகமாக மற்றும் நடைமுறை பொறுப்பு அப் பெறுமானத்தினால் குறைவாக குறிப்பிடப்பட்டிருந்தது.	2020.12.31 இல் நிலுவையாகக் காணப்பட்ட VAT வரி தொகையான ரூபா 334.09 மில்லியனான அளவு தொடர்பில் VAT வரி சட்ட ஏற்பாட்டின் பிரகாரம் கணிக்கப்பட்ட தண்டப்பணம் தொடர்பான அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகின்றதுடன், இவ்வாறு உரிய காலப்பகுதிக்குள் வற்வரி செலுத்தாமைக்கு காரணமான விடயங்கள் பகுப்பாய்வுடன் பர்ட்சிக்கப்படும்.	இறைவரி திணைக்கள் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஈ)	30 ஆண்டு குத்தகை அடிப்படையில் 2018 மே 30 ஆம் திகதி ரூபா 17.38 மில்லியனிற்கு கம்பனி கையகப்படுத்திக் கொண்ட அத்திடிய காணி மற்றும் 2019 ஆம் ஆண்டில் ரூபா 5.38 மில்லியன் செலவிடப்பட்ட கட்டுமானங்கள், குத்தகை காலத்தினுள் காலக்கழிவு செய்யாமையினால் கம்பனியின் மீளாய்வாண்டின் இலாபம் ரூபா 0.76 மில்லியனினால் மிகையாக கணிக்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் கணக்கிடப்பட்டிராத தேய்வு பெறுமதி ரூபா 1.68 மில்லியனாக காணப்பட்டது.	அத்திடியவில் கம்பனியினால் அடிப்படையில் கொள்ளப்பட்ட தற்காலிக தொடர்புடைய கொட்டிக்காலி கட்டிடத்திற்கு தொடர்புடைய காலக்கழிவு சீராக்கல் எதிர்கால நிதி ஆண்டில் திருத்திவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	அமைந்துள்ள குத்தகை பெற்றுக் கொணி மற்றும் கட்டிடத்திற்கு காலக்கழிவு சீராக்கல் எதிர்கால நிதி ஆண்டில் நிதி விளைவு காண்பிக்கப்படல் வேண்டும்.

- (உ) கம்பனிக்காக நானாவித வங்கி கிளைகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த அடையாளப்படுத்தப்படாத ரூபா 1,453,604 ஆன மீதி மீளாய்வாண்டு இறுதியிலும் அடையாளப்படுத்தப்பட்டு சரியாக கணக்குகளில் குறிப்பிடப்பட்டு சீராக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- அடையாளப்படுத்தப்படாத ரூபா 1.45 மில்லியன் ஆன நானாவித வங்கி கிளைகளில் வைப்பு செய்யப்பட்டுள்ள வைப்புக்கள் குறித்த சந்தர்ப்பத்தில் காணப்படுகின்ற தகவல்களின் அடிப்படையில் அடையாளப்படுத்த முடியாததென்னினும் பின்னர் அது அடையாளப்படுத்தப்பட்டு தொடர்புடைய கடன்பட்டோர் மற்றும் ஏனைய கணக்குகளில் சீராக்கம் செய்யப்பட்டு திருத்தங்கள் 2021 நிதி ஆண்டினுள் மேற்கொள்ளப்படும்.
- (ஊ) கம்பனியினால் வாடகைக்கு பெற்றுக் கொள்ளப்பட்ட வீட்டிற்காக செலுத்தப்பட வேண்டிய வாடகை செலவினம் கணக்கிடப்படாமையின் காரணத்தினால் ஆண்டின் வாடகை செலவினம் ரூபா 112,000 இனால் குறைவாக கணக்கிடப்பட்டிருந்தது.
- வாடகை வீட்டிற்காக செலுத்தப்பட வேண்டிய பெறுமதிகள் 2020 ஆம் ஆண்டு இறுதியில் எழுந்த செலவினமாக அடையாளப்படுத்தப்படாதமை, பல வாடகை வீடுகளுக்காக இறுதியாக 50% தொகையென்று ஊழியர்களிடமிருந்து மீள்அறவிடல், நிறுவனத்தின் கொள்கை என்பதனாலாகும்.
- (எ) பாதுகாப்பு உத்தியோகத்தற்களின் தங்குமிட வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஓரே தடவை முற்பண்மாக 2019 ஆகஸ்ட் 01 மற்றும் 2020 மார்ச் 10 ஆம் திகதி கொடுப்பனவு செய்யப்பட்டுள்ள ரூபா 560,000 தொகையில் ஒவ்வொரு மாதத்திற்கும் தொடர்புடைய தொகை வாடகை செலவினமாக அடையாளப்படுத்தப்படாமை காரணத்தினால் மீளாய்வாண்டின் வாடகை செலவினம் ரூபா 230,000 குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தது.
- |                                                                                                                                                                           |                                                                                                                                    |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <p>மீளாய்வாண்டின்</p> <p>செலவினம் ரூபா 230,000</p> <p>குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தமை</p> <p>ஏற்றுக் கொள்ளப்படுகின்றதுடன் இவ்வாறான நிலை எதிர்காலத்தில் திருத்தப்படும்.</p> | <p>வாடகை</p> <p>ஏற்படுத்திக் கொண்ட</p> <p>ஒப்பந்தங்களுக்கு அமைவாக கணக்கு வைத்தல்</p> <p>நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.</p> |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------|

#### 1.5.4 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டு கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
<p>தேசத்தை கட்டியெழுப்பும் வரி கணக்கின் கடந்த ஆண்டிற்கான ஆறும் மீது ரூபா 7,480,138 ஆகவிருப்பினும் வரி கணிக்கும் போது ஆவணங்களின் பிரகாரம் அப் பொறுமானம் ரூபா 7,380,314 ஆகியமையினால் அவை இடையிலான ரூபா 99,824 ஆன வித்தியாசம் மீளாய்வாண்டினுள்ளும் திருத்தப்பட்டிருக்கவில்லை.</p>	<p>அடையாப்படுத்தப்படாத தேசத்தை கட்டியெழுப்பும் வரி கணக்கின் மீதிகளின் இடையே வித்தியாசமாகிய ரூபா 99,824 அடையாளப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	<p>வரி தொடர்பான சுற்றுறிக்கைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.</p>

#### 1.6 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

##### 1.6.1 பெற வேண்டிய தொகை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
<p>(அ) கம்பனி, காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கம்பனியுடன் மனித வழு வழங்குவதற்கு (Man Power) உடன்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டு இறுதியில் அதற்காக கம்பனினால் அறவிடப்பட வேண்டியிருந்த மீது ரூபா 20.77 மில்லியன் ஆக காணப்பட்டதுடன் அதில் ஒரு ஆண்டினை மிகைத்த காலத்திற்குரியதாக ரூபா 5.49 மில்லியனும், 3-12 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்திற்குரியதாக ரூபா 4.49 மில்லியனும் அறவிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>இந் நிலை தொடர்பாக முகாமைத்துவ கலந்துரையாய்டல்கள், நினைவுப்பட்டல்கள் போன்ற பின்பற்றப்பட்ட போதிலும் இது வரையில் காலஞ்சென்ற கடன்பட்டோர் மீதிகளில் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய தொகை அறவிடுவதற்கு முடியாது போன்று. எதிர்காரத்தில் அது அறவிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	<p>பெற வேண்டிய தொகை விரைவாக அறவிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.</p>
<p>(ஆ) மீளாய்வாண்டு இறுதியில் கம்பனியின் வியாபார கடன்பட்டோர் மீது ரூபா 901.99 மில்லியனாக காணப்பட்டதுடன் அதில் 1-2 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திற்குரியதாக ரூபா 322.97 மில்லியனும் 2-5 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குரியதாக ரூபா 25.36 மில்லியனும் 5 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக ரூபா 15.26 மில்லியனும் அறவிடப்பட்டிருக்கவில்லை. மேலும், கடன் பட்டோர் மீது உறுதிப்படுத்தல்கள் முன்வைக்காத கடன்பட்டோர் மீது ரூபா 833.57 மில்லியன் ஆக காணப்பட்டதுடன் அதன் சதவீதம் 92 சதவீதமாகக் காணப்பட்டது.</p>	<p>இந்த அனைத்து பகுப்பாயப்பட்ட விளக்கங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றதுடன் மொத்த கடன் பட்டோர் மீதியும் உள்ளடக்கப்பட்டு மீது உறுதிப்படுத்தல் கடிதங்கள் தயாரிக்கப்படுவதுடன், அக் கடிதங்களுக்காக பதில் அளித்தலானது மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது.</p>	<p>நிலுவை கடன்பட்டோர் மீதிகள் விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.</p>

(இ) மீளாய்வாண்டு இறுதியில் பெற வேண்டிய ரூபா 8.35 மில்லியனான பண்டிகை முற்பண மீதியினுள் 1-2 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குரிய 1.05 மில்லியனும், 2-5 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குரிய ரூபா 2.48 மில்லியனும், 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதிக்குரிய ரூபா 1.49 மில்லியனுமாக அறவிடப்படுவதற்கு கம்பனியினால் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பெற வேண்டிய பண்டிகை முற்பண கணக்கின் 01 ஆண்டிற்கு மேற்பட்ட அறவிடப்பட பெறுமானத்தில் அறவிக்கப்படாது கடமையை விட்டுச் சென்ற காரணத்தினால் அறவிடப்பட பெறுமானங்களை வெளிப்படுத்துகின்றது. எனினும் நிகழ்காலத்தில் நிறுவனத்தினால் பின்பற்றப்படும் நடைமுறைகளினால் இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படும் சந்தர்ப்பம் குறைந்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------	-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

## 1.6.2 செலுத்த வேண்டிய தொகை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
மீளாய்வாண்டு இறுதியில் கம்பனியினால் ஊழியர்களுக்கு கொடுப்பனவு செய்யப்படாத ரூபா 43.63 மில்லியனான சம்பள மீதியினுள் 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்திற்குரிய ரூபா 18.43 மில்லியன் மீதியொன்று காணப்பட்டது. இதில் ரூபா 14.18 மில்லியன் மட்டும் மீளாய்வாண்டின் வருமானமொன்றாக கணக்கிடப்பட்டிருந்தது.	கொடுப்பனவு செய்யப்படாத சம்பளம் தொடர்பாக குறித்த கணக்கீட்டு கொள்கையொன்று தயாரித்து அதன் பிரகாரம் 2021 நிதி அறிக்கைகள் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	அங்கீரிக்கப்பட்ட கணக்கீட்டு கொள்கையொன்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

## 1.7 சட்டங்கள்,விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணக்காமை

சட்டங்கள்,விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணக்கமின்மை	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ) 2016 செப்டெம்பர் 22 திகிதிய 30 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றுறிக்கை	சுற்றுறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் கம்பனியின் பதவிகளுக்குரிய சம்பள படிகள் முகாமைத்துவ சேவைகள் தினைக்களத்திடமிருந்து அங்கீரித்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.	சிரமம் விற்கும் நிறுவனமாக மற்றும் தொடர்ச்சியாக வேறுப்படும் ஒப்பந்த வருமானத்தின் மீது நடவடிக்கை சார்ந்திருத்தல் காரணமாகக் கொண்டு தொடர்ச்சியாக உள்ளிய எண்ணிக்கை மாற்றத்திற்கு உட்படும்.	சுற்றுறிக்கை ஆலோசனைகளுக்கு அமைவாக ஒப்பந்த மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) 2002 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச சட்டம்.	கம்பனியினால் ஒவ்வொரு காலாண்டிற்குரியதாக செலுத்தப்பட வேண்டிய வற் வரி காலாண்டிற்குள் மாற்றப்பட வேண்டிய போதிலும் சேவை வழங்குனர்களிடமிருந்து பெறப்பட்ட வற் வரி தொகையில் ரூபா 334.09 மில்லியன் 2020 திசெம்பர் 31 இல் தேசிய இறைவரி தினைக்களத்திற்கு மாற்றப்பட்டிருக்கவில்லை.	2020.12.31 இல் மாற்றப்பட வேண்டிய VAT வரி தொகை ரூபா 345.05 மில்லியன் ஆக காணப்படுகின்றதுடன், இப்போது அப் பொறுமானம் ரூபா 264.82 மில்லியன் வரை குறைந்துள்ளது.	வரி ஆலோசகைளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(இ) 2017 இன் 24 ஆம் இலக்க வரிச சட்டம்	தேசத்தை கட்டியெழுப்பும் வரி அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய இறைவரி தினைக்களத்திற்கு மாற்றப்பட வேண்டிய போதிலும் 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு தொடர்புடையதாக ரூபா 9.21 மில்லியனான மீளாய்வாண்டு இறுதி வரையிலும் கொடுப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	தேசத்தை கட்டியெழுப்பும் நிலுவை வரி தொகை தொடர்பாக இந்த அவதானிப்பினை ஏற்றுக் கொள்கின்றதுடன், 2022 ஆம் ஆண்டில் அத் தொயையில் ரூபா 6 மில்லியன் பெறுமானம் கொடுப்பனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.	சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஈ) 2003 பூன் 02 திகதிய பீஈ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 6.5.3 ஆம் பந்தி	கம்பனியினால் நிதி ஆண்டு முடிவுற்று 150 நாட்களினுள் ஆண்டறிக்கை பாரானுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் 2018 மற்றும் 2019 ஆண்டறிக்கைகள் பாரானுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	இந்த சுற்றறிக்கைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கு ஆலோனை பெற்றுக் கொடுக்கப்பட்டது.	சுற்றறிக்கை ஆலோசனைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கு நடவடிக்கை ஆலோனை பெற்றுக் கொடுக்கப்பட்டது. வேண்டும்.
(உ) கம்பனியின் நிறுவக நடைமுறை இல 20.16	கம்பனியின் அனைத்து உத்தியோகத்தரினதும்/ ஊழியரினதும் ஓய்வு பெறும் வயது 60 ஆண்டுகள் என்ற பேதிலும் சில ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 69 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததுடன் அப் ஊழியர்களுக்காக மீளாய்வாண்டிற்கு தொடர்புடையதாக ரூபா 1.08	கம்பனியின் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆண்டுகள் ஆகும். எனினும் சில உத்தியோகத்தர்களின் கோரிக்கையினால் மற்றும் அவர்களின் ஆரோக்கிய நிலை இன்னுமாக கடமையாற்றுவதற்கு தகுதியானதென மருத்துவ அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர்	ஆட்சேர்ப்பு நடைமுறைக்கை அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

மில்லியனும், மீளாய்வாண்டு வயது 60 ஆண்டுகளின் இறுதியில் ரூபா 2.48 பின்னரும் கடமையில் மில்லியனுமாக சடபடித்தப்பட்டனர். பணிக்கொடையாக ஒதுக்கப்பட்டிருந்தது.

## **2. நிதி மீளாய்வு**

---

### **2.1 நிதி விளைவுகள்**

---

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம், 2020 திசைம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான கம்பனியின் செயற்பாட்டு நடவடிக்கைகளின் விளைவு ரூபா 39.98 மில்லியனான வரிக்கு முன் தேறிய இலாபமாக காணப்பட்டதுடன் அதற்கொத்த முன்னைய ஆண்டின் வரிக்கு முன்னரான தேறிய இலாபம் ரூபா 76.26 மில்லியனுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டிற்கான நிதி விளைவுகளில் ரூபா 36.28 மில்லியன் வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது பாதுகாப்பு சேவை வருமானம் ரூபா 81.72 மில்லியனினால் அதாவது 5 சதவீதத்தினால் குறைவடைந்தமையும், பாதுகாப்பு சேவை பதவியணியின் மேலதிக நேரக் கொடுப்பனவு ரூபா 74.40 மில்லியனினால் அதாவது 12 சதவீதத்தினாலும், நிர்வாக மற்றும் ஏனைய செலவினங்கள் ரூபா 38.39 மில்லியனினால் அதாவது 34 சதவீதத்தினாலும் அதிகரித்தமை இலாபம் வீழ்ச்சியடைந்தமை தொடர்பில் பிரதானமாக தாக்கமளித்திருந்தது.

### **2.2. பகுப்பாய்வு நிதிசார் மீளாய்வு**

---

- (அ) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கம்பனியின் வருமானம் ரூபா 99 மில்லியனினால் குறைந்திருந்ததுடன், பாதுகாப்பு சேவை வருமானம் ரூபா 82 மில்லியனால் குறைந்தமை இதற்கு பிதரானமாக காரணமாகியிருந்தது. முன்னைய ஆண்டிற்கு இணையாக மீளாய்வாண்டில் தேறிய இலாப எல்லை குறைத்திருந்ததுடன் இதற்கு பிரதான காரணங்களாக சேவை வருமானம் குறைந்தமை போன்று பாதுகாப்பு சேவை வழங்குவதற்கு தொடர்புடைய சம்பளம் மேலதிக கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவு ரூபா 74 மில்லியனினால் அதிகரித்தமை காரணமாகியிருந்தது.
- (ஆ) கடன் பட்டோர் வருவாய் வீகிதம் 1 தவணையில் மற்றும் கடன் சேர்த்தல் காலம் 27 நாட்களில் இன்னுமாக அதிகரித்தமை காரணத்தினால் கம்பனியின் கடன் முகாமைத்துவ நடைமுறை தொடர்பாக மகிழ்ச்சிகரமான நிலையில் காணப்படவில்லை.

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
<p>பாதுகாப்பு சேவைகள் வழங்குதல், பாதுகாப்பு புலனாய்வு மற்றும் ஏனைய புலனாய்வு சேவை வழங்குதல் கம்பனியின் பிரதான பணியாக காணப்படுகின்றதுடன் அவை, அடையப்படுவதற்காக எதிர்பார்க்கப்படுகின்ற பொதீக மற்றும் நிதி இலக்குகள் குறிப்பிடப்பட்ட செயல் நடவடிக்கை திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே, கம்பனியின் பிரதான பணிகளுக்காக பிரதான செயலாற்றல் அளவுகோல்கள் முகாமைத்துவத்தினால் மீளாய்வாண்டிற்காக தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் மீளாய்வாண்டின் கம்பனியின் செயலாற்றல் கணக்காய்வின் போது நிர்ணயிக்க முடியாதிருந்தது.</p>	<p>செயலாற்றல் தொடர்பாக அவசியமாகின்ற நடவடிக்கை திட்டம் மற்றும் செயலாற்றல் அளவுகோல்கள் தயாரிப்பதற்கு 2022 ஆம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	<p>செயல் நடவடிக்கை திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.</p>

#### 3.2 முகாமைத்துவ செயற்பாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ) சேவை ஒப்பந்தத்தின் பிரகாரம், பாதுகாப்பு உத்தியோகத்தற் எண்ணிக்கை பாதுகாப்பு சேவைகளில் ஈடுபட்டிராத போது, ரூபா 200 மற்றும் ஒரு நாள் சம்பள தண்டனை, மிகை கட்டணமாக இன்வெயில் பெறுமதியிலிருந்து குறைக்கப்படுவதுடன் மீளாய்வாண்டினுள் இவ்வாறான தண்டப்பணம், மிகைக் கட்டணம் மற்றும் சேவை குறைப்பாடுகள் காரணத்தினால் வாடிக்கையாளர் நிறுவனத்தினால் ரூபா 40.31 மில்லியன் அறநிடப்பட்டிருந்தது. அது மீளாய்வாண்டின் தேறிய இலாபத்தின் 101 சதவீதமாக காணப்பட்டது.	அவதானிக்கப்பட்ட பகுப்பாய்வினை கொள்வதுடன், ஆண்டில் அது இலாபத்தில் 224% ஆக காணப்பட்டது. இது 101% குறிப்பிடத்தக்க குறைவை காட்டுகின்றது. இன்னுமாக இந்த நிலை வினைத்திறனாக மேற்கொள்ளும் செயல்முறையைன்று நிறுவனத்தினால் படிப்படியாக பின்பற்றப்படும்.	இன்வெயில் தயாரிக்கும் போது சேவை ஒப்பந்தங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) கம்பனி தமது பிரதான அலுவலக கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்காக அத்திடியில் அமைந்துள்ள 120 பர்சல் கானியோன்று பிரதான தாய்க்மபனியிடமிருந்து 30 ஆண்டு கால	கட்டிடம் நிர்மாணித்தல் 2022 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்காக 100 மில்லியன்	கையகப்படுத்திக் கொண்ட சொத்துக்கள் முறையாக பயன்படுத்துவதற்கு விரைவாக நடவடிக்கை

குத்தகை அடிப்படையில் ரூபா 16.52 மில்லியனிற்கு 2018 ஆம் ஆண்டில் பண்த்தொகை, பாதீடில் எடுக்கப்படல் வேண்டும். பெற்றுக் கொண்ட போதிலும் 2021 நவம்பர் வரையிலும் நிர்மாணத்திற்குரிய அடிப்படை பணிகளாயினும் மேற்கொண்டிருக்கவில்லை.

- (இ) கடந்த ஆண்டில் கடல் மணல் விற்றல் செயற்றிட்டதிற்காக கம்பனி வங்கி நடைமுறை கணக்கொண்று பேணிச் செல்லப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டில் எந்தவொரு கொடுக்கல் வாங்கலும் மேற்கொள்ளாத இந்த கணக்கு ரூபா 300,000 ஆன மீதியொன்றுடன் செயலற்றிருந்தது.
- இந்ந செயலற்று காணப்பட்ட நடைமுறை கணக்கு 2022 ஆம் ஆண்டில் முடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அத் தொகை தற்போது செயலிலுள்ள சேமிப்பு கணக்கொன்றுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

### 3.3 பதவியணி முகாமைத்துவம்

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ)	மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் கம்பனியின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணி 91 ஆக காணப்பட்டதுடன் அத் திகதியில் உள்ளவாரான பதவியணி 86 ஆகியமையினால் அத் திகதியில் கம்பனியின் வெற்றிட எண்ணிக்கை 5 ஆக காணப்பட்டது. அதற்கிடையில் உயர் முகாமைத்துவ பதவி வெற்றிடம் 1 மற்றும் மத்திய மற்றும் கீழ் மட்ட முகாமைத்துவ வெற்றிடங்கள் 4 உம் காணப்பட்டது. இதற்கு மேலதிகமாக மிகை பதவியணி 11 ஆக காணப்பட்டது.	ஊழியர்கள் பதிற் கடமைக்காக இணைத்தலினாடாக சில வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.	கம்பனியின் பதவிகளுக்காக ஆட்சேர்க்கப்படுகின்ற உத்தியோகத்தர்கள் ஏனைய நிறுவனங்களுக்கு இணக்கப்படக் கூடாது. வெற்றிடங்கள் விரைவாக நிரப்பப்பட வேண்டியதுடன் பதவியணி அங்கீகாரத்தின் பிரகாரம் பேணிச் செல்லல் வேண்டும்.
(ஆ)	2003 யூன் 02 திகதிய பிசை/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கையின் 9.3.1 ஆம் பந்தியின் பிரகாரம் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் இணக்கத்துடன் ஒவ்வொரு பதவிக்காக ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்த்தல் நடைமுறையொன்று தயாரிக்கப்பட்டு வரிசை அமைச்சின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.	ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்த்தல் நடைமுறை முகாமைத்துவ சேவைகள் திணைக்கள வழிக்காட்டியின் பிரகாரம் தயாரிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டின் சில தடவைகளாக பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 2021.12.21 ஆம் திகதி இறுதியாக திருத்தங்கள் மற்றும் சரிப்படுத்தல்கள் மேற்கொண்டு பணிப்பாளர் சபை அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	சுற்றுறிக்கை ஆலோசனைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

(இ)	மீளாய்வாண்டினுள் சேவைக்காக	பாதுகாப்பு 1832	பாதுகாப்பு 1832	சேவைக்காக தரம் சித்தி அட்சேர்க்கப்பட்டிருந்ததுடன் கடமையில் அமர்த்தப்பட்டிருந்த 1156 உத்தியோகத்தர்கள் கடமையிலிருந்து விலகி அல்லது கடமையை விட்டுச் சென்றுள்ளனர்.	சேவைக்காக அடிப்படையிலாகும். அறிவிக்காது தொடர்ச்சியாக சேவைக்கு சமூகமளிக்காததுடன் ஊழியர்கள் விட்டு விலகினர்.	ஊழியர் காரணம் அது கொள்வதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கை வேண்டும்.	செயல்பாடிற்கு குறைத்துக் கொள்வதற்கு எடுப்பதற்கு எடுத்தல்.

### 3.4 பெறுகை நிர்வாகத்திலுள்ள குறைப்பாடுகள்

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ)	கம்பனியினால் ஆண்டினுள் ரூபா 14.47 மில்லியனான பெறுகைகள் மேற்கொண்ட போதிலும் அரசு பெறுகை வழிக்காட்டி கோவையின் 4.2.1. பிரகாரம் பெறுகைக்குட்படு நிறுவனத்தினால் மீளாய்வாண்டிற்காக பெறுகை திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	பெறுகைத் திட்டம் மீளாய்வாண்டில் தாரிக்கப்பட்டிராததுடன், 2022 ஆம் ஆண்டில் அது திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	பெறுகை செயல்வழிகளில் வழிக்காட்டிகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ)	ஆண்டினுள் கொள்வனவு செய்த ரூபா 2,453,653 ஆண் 3 பெறுகைகளுக்கு தொடர்புடைய விலைமனு மதிப்பாய்வு செய்யும் போது அரசு பெறுகை வழிக்காட்டி கோவையின் 5.6 பிரகாரம் அப் பொருட்களுக்கான விபரக்குறிப்புக்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை. அதன் பிரகாரம் பொருட்களின் தரம் தொடர்பாக போதுமான கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.	விலைமனு கோருவற்கான முறையான விபரக்குறிப்பு பெற்றுக் கொடுக்காதுள்ளமை இங்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றதுடன் எதிர்காலத்தில் ஏற்படும் இவ்வாறான கொள்வனவுகளில் தகுதியான விபரக்குறிப்பு தீர்மானிக்குமாறு ஆலோசனை பெற்றுக் கொடுக்கப்பட்டது.	பெறுகை நடைமுறைகளின் போது வழிக்காட்டிகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(இ)	அரசு பெறுகை வழிக்காட்டி கோவையின் 7.9 பிரகாரம் விலைமனு மீளாய்வு, விலைமனு கோரல் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள முறைமை, ஒழுங்குகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டிய போதிலும் ரூபா 2,325,750 ஆண் 2 பெறுகைகளின் விலைமனு ஆவணங்களில் குறிப்பிடப்படாத நிபந்தனைகள் விலைமனு மீளாய்வு செய்யும் போது கருத்திற்	விலைமனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மட்டும் விலைமனு மீளாய்வு செய்வதற்கு பயன்படுத்துமாறு தொழினுட்ப குழுவிற்கு ஆலோசனை பெற்றுக் கொடுக்கப்பட்டது.	பெறுகை நடைமுறைகளின் போது வழிக்காட்டிகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

கொள்ளப்பட்டிருக்கின்றமையினால்  
தெரிவு செய்யப்படாத மனுதாரர்களுக்கு  
அந் நிபந்தனைகளுக்கு தொடர்புடைய  
தகவல்கள் முன்வைக்கும் சந்தர்ப்பம்  
இழக்கப்பட்டிருந்தது.

- (ஏ) அரச பெறுகை வழிக்காட்டி இந்த 4 பெறுகைகளுக்காக பெறுகை  
கோவையின் 2.14.1 பிரகாரம் வழங்குனர்கள் தெரிவு செய்தல் நடைமுறைகளின்  
கம்பனியினால் செயற்படுத்தப்பட்ட தொடர்பான கடிதங்கள் அப் போது  
சந்தை விலை வினவல் முறைமையில் பெறுகை கோவைக்குள் வழிக்காட்டிகளுக்கு  
ரூபா 2,608,309 ஆன 4 பெறுகைகளில் காணப்படுகின்ற போதிலும் அது அமைவாக  
மனுதாரர்கள் தெரிவு செய்யப்பட்ட முறை பெறுகை கோவையினுள் தொடர்பான குறிப்புக்கள் (Minutes) நடவடிக்கை  
உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. முறையாக பேணிச் எடுக்கப்படல்  
மனுதாரர்கள் தெரிவு செய்யப்பட்ட முறை பெறுகை கோவையினுள் பேணிச் வேண்டும்.  
கொள்ளப்பட்டுள்ளது. அது  
எதிர்காலத்தில் திருத்தமாறு  
ஆலோசனை பெற்றுக்  
கொடுக்கப்பட்டுள்ளது.
- (ஒ) அரச பெறுகை வழிக்காட்டி கோவையின் 5.3.11 (அ) பிரிவின் பிரகாரம் ரூபா 2,784,000 பெறுமதியான 2 வழங்குனர்களிடமிருந்து இந்த பெறுகை  
பெறுகைகளில் விலைமனு காப்பு காப்பு வழிக்காட்டிகளுக்கு  
பெற்றுக் கொள்வதற்கு கம்பனி காப்பு பினை தொகை பெற்றுக் கொள்வதற்கை  
நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. கொள்வதற்குமிருந்து அமைவாக  
கொள்வதற்கு முடியாமையானது எதிர்காலத்தில் தொகை பெற்றுக்  
கொள்வதற்கு எற்றுக் கொள்வதற்கு என நடவடிக்கை  
நடவடிக்கை எடுக்கப்படல்  
நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. கொள்வதற்கு எற்றுக் கொள்வதற்கு வேண்டும்.
- (ஓ) அரச பெறுகை வழிக்காட்டி கோவையின் 8.9.1 (ஆ) பிரிவின் பிரகாரம் ரூபா 500,000 இனை எதிர்காலத்தில் வழங்கல் பெறுகை  
மிகைக்கின்ற பொருட்கள் அல்லது நிபந்தனைகளுக்கு அமைவாக வழிக்காட்டிகளுக்கு  
சேவை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்திற்காக ஒப்பந்தமொன்று எழுதி வழிக்காட்டிகளுக்கு  
கைத்தாச்சிடப்பட வேண்டிய போதிலும் ஒப்பந்தமொன்று அமைவாக  
ரூபா 984,000 மற்றும் ரூபா 1,800,000 எழுதி வழிக்காட்டிகளுக்கு  
பெறுமதியான 02 பெறுகைகளில் அவ்வாறு செயற்பட்டிருக்கவில்லை. நடவடிக்கை எடுக்கப்படல்  
அவ்வாறு செயற்பட்டிருக்கவில்லை. வேண்டும்.

### 3.5 செயற்பாட்டுச் செயற்திறளின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
<p>(அ) சந்தையில் காணப்படுகின்ற தேவைப்பாடு தொடர்பாக சரியாக அடையாளப்படுத்தப்பட்டு ரூபா 2.34 மில்லியனிற்கு கடந்த ஆண்டொன்றில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த 1000 அலகுகள் Hand Held Metal Detectors இல் 506 அலகுகள் மற்றும் 49,985 டொலர்கள் (ரூபா 8.92 மில்லியன்) செலவு செய்து இறக்குமதி செய்த 731 அலகுகளான பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக விற்கப்பட்டிராததுடன் மீளாய்வாண்டு இறுதியில் உபகரணங்களின் உத்தரவாதக் காலம் கடந்திருத்தல் மற்றும் விற்றலின் பின்றாரான சேவைக்கான தேசிய முகவரொருவரும் நியமிக்கப்பட்டிராத காரணத்தினால் எதிர்காலத்தில் இந்த உபகரணங்கள் விற்க முடியாத ஆபத்தொன்று காணப்பட்டது. அவ்வாறே, இந்த உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக கம்பனியின் உத்தியோகத்தற் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்திற்காக கம்பனியினால் ஏற்கப்பட்ட செலவினம் ரூபா 3.10 மில்லியனாகும்.</p> <p>(ஆ) விற்பனைக்காக கம்பனியினால் 2018 ஆம் ஆண்டில் 49,537.90 டொலர் (ரூபா 8.73 மில்லியன்) இற்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்த 1,669 உபகரணங்களில் ரூபா 20.93 மில்லியனான இருப்பு 2021 நவம்பரிலும் களஞ்சியசாலையில் எஞ்சியிருந்ததுடன், தேவை சரியாக கணிக்கப்படாது இந்த உபகரணங்கள் கொள்வனவு செய்தமையின் காரணத்தினால் கம்பனியின் பணம் தேவையற்றவாறு இருப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தது. அவ்வாறே, ஒவ்வொரு பயணரிடமிருந்தும் நானாவித இலாப எல்லை அறவிடப்பட்டிருந்ததுடன் அதற்கு காரணமாகிய விடயங்கள் கணக்காய்விற்கு தெளிவுப்படுத்தப்படவில்லை.</p>	<p>ரூபா 8.92 மில்லியனான பாதுகாப்பு உபகரண இருப்பு (Sec. equipment Stock) தொடர்பாக இங்கு காணப்பட்டுள்ள அவதானிப்பு ஏற்றுக் கொள்ளப்படுகின்றதுடன், தற்போது இந்த பாதுகாப்பு உபகரண இருப்பின் மதிப்பீடொன்று அரசு மதிப்பீட்டாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p> <p>நாடாளவிய விதத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள CCTV சேவை வழங்கும் போட்டியாளர்களுடன் கம்பனிக்கு போட்டியிடுவதற்கு முடியாமை மற்றும் நாட்டினுள் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்ட அவசர நிலை இந்த பெறுகையினை விரைவுப்படுத்துவதற்கு காரணமாகியது.</p> <p>அவ்வாறே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செயலற்றுள்ள CCTV உபகரணங்கள் தொடர்பான அவதானிப்பு ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.</p>	<p>சந்தையின் தேவை சரியாக மதிப்பிடப்பட்டு விற்பனை செய்யக்கூடிய விதத்தில் இருப்பு கொள்வனவு செய்யப்படல் வேண்டும்.</p> <p>சந்தையின் தேவை சரியாக மதிப்பிடப்பட்டு விற்பனை செய்யக்கூடிய விதத்தில் இருப்பு கொள்வனவு செய்யப்படல் வேண்டும்.</p>

(இ)	<p>மீளாய்வாண்டின் படகு சேவை வருமானம் ரூபா 1.98 மில்லியன் ஆக காணப்பட்ட போதிலும் படகு சேவையினை பேணிச் செல்வதற்காக ஏற்கப்பட்ட உள்ளவாரான கிரயம் ரூபா 7.01 மில்லியன் என்பதனால் ஆண்டினுள் ரூபா 5.03 மில்லியன் ஆன நட்டமொன்று ஏற்பட்டது. மேலும் பத்தரமுல்ல படகு சேவைக்கான செலவினை கவனத்திற் கொள்ளும் போது கட்டிட வாடகையான ரூபா 198,000 ஆன செலவினம் கணக்குகளில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>படகு சேவையினை பேணிச் செல்வதனால் நிறுவனத்தினால் ரூபா 5.03 மில்லியன் நட்டமொன்று ஏற்கப்பட்ட நேர்ந்தமையை ஏற்றுக் கொள்கின்றேன். இதற்கு முக்கிய காரணமாவது படகு சேவை கொரோனா தொற்றினால் முழு வினைத்திற்கு நடவடிக்கை செயற்படுத்துவதற்கு முடியான நிலையினுள் அவ் வருமானம் இழக்கப்பட்டதுடன் படகு சேவைக்கான பிரதான செலவின் உருப்படியான 7 ஊழியர்களுக்கான சம்பளமான ரூபா 4.28 மில்லியன் ஆண்டினுள் நிலையாக ஏற்படற்கு நேர்ந்தது.</p>	<p>படகு சேவை மீண்டும் முறையாக பேணிச் செல்வதற்கு அல்லது அதற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ள படகுகள் குறை பயன்பாட்டுடன் காணப்படாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.</p>
(ஈ)	<p>பாதுகாப்பு சேவைகள் வழங்குவதற்காக சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இன்வொயில் செய்யப்பட்ட கடமை சமூற்சி மணித்தியால் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக கம்பனியினால் கொடுப்பனவு செய்யப்பட்ட கடமை சமூற்சி மணி எண்ணிக்கை கடமை சமூற்சி அளவினை விட அதிகமாக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் செலுத்திய சந்தர்ப்பங்கள் மற்றும் கடமையாற்றிய சமூற்சி நாட்கள் அளவினை விட தொடர்புடைய நிறுவனங்களுக்கு இன்வொயில் செய்த சந்தர்ப்பங்கள் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.</p>	<p>2020 ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் ஊழிய சம்பளம் செலுத்தப்பட்ட கடமை சமூற்சி அளவினை பார்க்கிலும் இன்வொயில் செய்யப்பட்ட கடமை சமூற்சி அளவு உயர் பெறுமானத்தினை எடுப்பதுடன், இவ்வாறான ஏற்ற இறக்கங்கள் குறைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படும்.</p>	<p>சேவை வழங்கும் நிறுவனம் உறுதி செய்கின்ற கடமை சூழ்சி நாட்களுக்கு மட்டும் இன்வொயில் தயாரிக்கப்படல் வேண்டும்.</p>
(உ)	<p>5 ஆண்டுகளுக்கு அதிகமான காலம் தொடக்கம் ரூபா 6.67 மில்லியன் பெற வேண்டிய பணத்தொகை காணப்படுகின்ற 46 நிறுவனங்களுக்காக தொடர்புடைய பணத்தொகை அறவிடப்படாது கம்பனியினால் மீளாய்வாண்டு இறுதியிலும் தமது பாதுகாப்பு சேவை வழங்கப்பட்டிருந்தது.</p>	<p>இந்த கடன் பட்டோர் மீதி தொடர்பாக மிகவும் முறையான வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படுவதுடன் அதன் பிரகாரம் இந் பணத்தொகை தீர்த்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும்.</p>	<p>சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஏற்குத்திக் கொள்கின்ற ஒப்பந்தங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.</p>

(ஊ) கம்பனியினால் 2020 ஏப்ரல் 28 ஆம் திகதி தொடக்கம் பாதுகாப்பு சேவை வழங்குகின்ற பல்லோகல் சர்வதேச கிரிக்ட மைதானத்திற்காக சேவை வழங்கும் நிறுவனத்துடன் எழுத்துமூல ஒப்பந்தமொன்றிற்கு உடன்படுவதற்கு மீளாய்வாண்டு இறுதி வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பல்லோகல மைதானத்திற்கு வழங்குவதற்கான தொடர்பாக கொள்ளாமையின் குறைபாட்டினை கொள்வதுடன், நடவடிக்கை இது வரையில் திருத்தப்பட்டிராததுடன் எதிர்காலத்தில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சர்வதேச சேவை வழங்கப்பட முன்னர் குறித்த நிறுவனத்துடன் முறையாக ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(எ) கம்பனியினால் பாதுகாப்பு சேவை வழங்குவதற்கு தொடர்புடைய சேவை வழங்குனர்களுடன் உடன்பட்டிருந்த ஒப்பந்தங்களில் அவர்களினால் உரிய திகதிக்கு கொடுப்பனவு செய்யப்படாத சந்தர்ப்பங்களில் செயற்படும் விதம் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் உள்ளடக்கப்படாமையின் காரணத்தினால் அவ்வாறு கொடுப்பனவுகள் தாமதமாக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கம்பனியினால் இயலாதிருந்தது.	சேவை வழங்குனர்களுடன் ஒப்பந்த உறவுகள் ஏற்படுத்திக் கொள்ளும் போது உரிய திகதியில் கொடுப்பனவு செய்யப்படாத சந்தர்ப்பங்களில் செயற்படும் விதம் குறிப்பிடும் நிபந்தனையொன்று உள்ளடக்கப்படல் வரும் ஒப்பந்த நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்படும்.	சேவை வழங்கப்பட முன்னர் முறையான ஒப்பந்தங்களுக்கு உட்படல் வேண்டும்.

#### 4. கணக்களிப்பொறுப்பும் நல்லானுகையும்

##### 4.1 நிதிக்கூற்றுக்களை சமர்ப்பித்தல்

###### கணக்காய்வு அவதானிப்பு

###### முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

###### பரிந்துரை

பொது திறைச்சேரியின் பொது முயற்சிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பீஸீ/12 ஆம் இலக்க மற்றும் 2003 யூன் 02 திகதிய பொது முயற்சிகள் சுற்றிக்கையின் 6.5.1 பந்தியின் பிரகாரம் கம்பனியினால் மீளாய்வாண்டிற்குரிய இறுதி நிதிக் கூற்றுக்கள் 2021 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டிய போதிலும் கம்பனியினால் நிதிக் கூற்றுக்கள் 2021 யூலை 27 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

2020 ஆம் ஆண்டினுள் நிதிக் கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்படும் போது ஏற்பட்ட தாமதத்திற்கு சில பிரயோக விடயங்கள் தாக்கமளித்திருந்ததுடன் 2021 இல் விடயம் திருத்தப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுறிக்கை ஆலோசனைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

#### 4.2 விளைவற்ற குறைப்பயன்பாடுடைய சொத்துகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
CCTV கெமரா அமைப்பிற்காக நியதியாக செய்யப்பட்டிருந்த ரூபா 77,967 பெறுமதியான உபகரணங்கள் குறை பயன்பாட்டுடன் காணப்பட்டமையை ஏற்றுக் கொள்வதுடன், அதற்காக எதிர்காலத்தில் கேள்வி எழுக்கூடுமென தீர்மானிக்க முடியும்.	CCTV கெமரா அமைப்பிற்காக நியதியாக கொள்வனவு செய்யப்பட்டிருந்த 2020 ஆம் ஆண்டு வரையில் குறை பயன்பாட்டுடன் காணப்பட்டமையை ஏற்றுக் கொள்வதுடன், அதற்காக எதிர்காலத்தில் கேள்வி எழுக்கூடுமென தீர்மானிக்க முடியும்.	விற்பதற்கு கொள்வனவு செய்யும் பொருட்கள் வழக்கற்றுப் போவதற்கு இடமளிக்கக் கூடாது.

#### 4.3 கூட்டிணைந்த திட்டம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
2003 யூன் 02 ஆந் திகதிய மற்றும் பீஸ்டி/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கையின் ஒழுங்குகளுக்கு அமைவாக கம்பனியினால் கூட்டிணைந்த திட்டமொன்று தயாரிக்கப்பட்டிராத போதிலும் கம்பனியின் கூட்டிணைந்த திட்டம் தயாரிப்பதற்கு வெளி ஆலோசகரோருவர் இணைக்கப்பட்டிருந்ததுடன் அவ் ஆலோசனை நடவடிக்கைகளுக்காக கம்பனி ஏற்றிருந்த செலவினம் ரூபா 3.8 மில்லியன் ஆக காணப்பட்டது. அவ்வாறே கம்பனியினால் மீளாய்வாண்டிற்கு தொடர்புடையதாக செயல்நடவடிக்கை திட்டமும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. இக் காரணத்தினால் கம்பனியின் செயலாற்றல் மீளாய்வு செய்வதற்கு கணக்காய்வினால் இயலாதிருந்தது.	கூட்டிணைந்த திட்டம் 2017 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டிருந்ததுடன், செயல்நடவடிக்கைத் திட்டம் 2022 ஆம் ஆண்டிற்காக தயாரிக்கப்படும்.	சுற்றுறிக்கை ஆலோசனைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்

#### 4.4 பெறுகைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
அரசு பெறுகை வழிக்காட்டி வழிக்காட்டல்களுக்கு ஏற்ப மீளாய்வாண்டிற்காக பெறுகை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	கோவையின் கம்பனியினால் திட்டமொன்று நிறுவனத்தின் இறுதியாக மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றதுடன், அதன் பிரகாரம் கருத்திற் கொள்ளப்பட்டு வரும் ஆண்டில் (2022) திட்டமொன்று தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	வருடாந்தம் பெறுகை திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும்.

## 4.5 பாதீட்டு கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
<p>மீளாய்வாண்டில் கம்பனியின் மதிப்பிடப்பட்ட தேறிய இலாபம் உள்ளவாரான தேறிய இலாபத்துடன் ஒப்பிடும் போது 31.16 சதவீத மாறுபாடுகள் அவதானிக்கப்பட்டமையினால் பாதீடானது பயனுள்ள முகாமைத்துவ கட்டுப்பாடு கருவியாக பயன்படுத்தப்படாமை அவதானிக்கப்பட்டது.</p>	<p>எதிர்பார்க்கப்பட்ட பிரகாரம் 2020 இல் செயற்பாட்டு மற்றும் நிதி விளைவுகள் அடைவதற்கு முடியாத போதிலும் நிறுவனத்திற்கு கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுகளினால் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவினால் ஏற்பட்ட விடயமென தெளிவுப்படுத்தப்படுகின்றது.</p>	<p>பாதீட்டு முகாமைத்துவ கட்டுப்பாடு உபகரணமாக பயன்படுத்தப்படல் வேண்டும்.</p>